

September 05, 2025

**National Stock Exchange of India Ltd.,**  
Exchange Plaza, 5<sup>th</sup> Floor  
Plot No:C/1, G Block  
Bandra Kurla Complex, Bandra (E)  
Mumbai – 400 051  
Scrip: RAMCOSYS

**BSE Ltd.,**  
Corporate Relationship Department  
Phiroze Jeejeebhoy Towers  
Dalal Street, Mumbai – 400 001  
Scrip: 532370

**Sub: Opening of Special Window for Re-lodgement of Transfer Requests of Physical Shares**  
**Ref: our earlier letter dated August 04, 2025**

Pursuant to SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97 dated July 02, 2025, we enclose the copies of newspaper clippings of the public notice, published by the company on August 20, 2025 & September 03, 2025 in Business Standard, all editions (English Language) and Makkal Kural, all editions (Tamil Language).

Further, find below the social media links wherein we have published the notice:

Twitter : <https://x.com/RamcoSystems/status/1963288579460780297>

LinkedIn : [https://www.linkedin.com/posts/ramco-systems\\_shareholderinformation-activity-7369396161088024582\\_rIM?utm\\_source=share&utm\\_medium=member\\_desktop&rcm=ACoAAzSEOQBZSYtb1N7ZzLU3vUd7QHzyLeWs8c](https://www.linkedin.com/posts/ramco-systems_shareholderinformation-activity-7369396161088024582_rIM?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAAzSEOQBZSYtb1N7ZzLU3vUd7QHzyLeWs8c)

Facebook : <https://www.facebook.com/share/p/1BDhydpdLy/?mibextid=wwXifr>

Eligible Shareholders are requested to furnish their Client Master List ('CML') along with transfer documents and share certificates and other necessary documents while lodging the document for transfer with RTA.

Further, we hereby provide below the report in the format specified in the above said SEBI Circular from the date of circular to 31<sup>st</sup> August 2025:

No. of requests received during the month	No. of requests processed during the month	No. of requests approved	No. of requests rejected	Average time taken for processing of requests (in days)
Nil	Nil	Nil	Nil	NA

Further, the same is hosted in our website under the following link: <https://www.ramco.com/investor-information#InvestorInformation>

Kindly take the same on record.

Thanking you,

For **RAMCO SYSTEMS LIMITED**

**MITHUN V**  
**COMPANY SECRETARY & COMPLIANCE OFFICER**

**Ramco Systems Limited**

**Corporate Office:** 64, Sardar Patel Road, Taramani, Chennai 600 113, Tamilnadu, India.  
Tel: +91 44 2235 4510 / 6653 4000, Fax: +91 44 2235 5704 | CIN : L72300TN1997PLC037550

**Registered Office:** 47, P.S.K. Nagar, Rajapalayam 626 108, Tamilnadu, India.

**Global Offices:** India | Singapore | Malaysia | Indonesia | HongKong | China | Vietnam | Macau | Japan | Philippines | Australia | New Zealand | UAE | Saudi Arabia | USA | Canada | United Kingdom | Germany | Switzerland | Spain | Sudan | South Africa

[www.ramco.com](http://www.ramco.com)

**यूको बैंक UCO BANK**  
Honours Your Trust  
(A Govt. of India Undertaking)

Head Office – II,  
DIT- Procurement & Infrastructure  
3 & 4, DD Block, Sector – 1, Salt Lake  
Kolkata-700064

**NOTICE INVITING TENDER**

UCO Bank Invites tender for the following item through GeM Portal:

**1. Selection of Service Provider for Implementation of National Electronic Toll Collection (NETC) FASTag Solution as an issuer under OPEX Model.**

For any detail, please refer to <https://www.ucobank.com> & <https://gem.gov.in>  
(Deputy General Manager)  
DIT- Procurement & Infrastructure

Date:- 20.08.2025

**LADAM AFFORDABLE HOUSING LIMITED**  
Regd. Office: Ladam House, C-33, Opp. ITI, Wagle Industrial Estate,  
Thane (W) – 400 604.  
Tel No. 022-46629797 Email ID: [compliances@ladam.in](mailto:compliances@ladam.in)  
Website: [www.ladamaffordablehousing.com](http://www.ladamaffordablehousing.com)  
CIN NO.: L65990MH1979PLC021923

**INFORMATION REGARDING THE 46th ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING (VC)/ OTHER AUDIO-VISUAL MEANS (OAVM) AND E-VOTING INFORMATION**

**NOTICE** is hereby given that the Forty-Sixth Annual General Meeting ('AGM') of the Members of Ladam Affordable Housing Limited ('Company') will be held on **Thursday, September 18, 2025 at 03:30 P.M.** through video conferencing ('VC') other audio-visual Means ('OAVM'), to transact the businesses as set out in the Notice convening the AGM which will be circulated to the Members. The process of participation in the AGM will be provided in the Notice of the AGM.

This is in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder, and in continuation with earlier Ministry of Corporate Affairs ('MCA') General Circulars and Latest General Circular No. 09/2024 dated September 19, 2024. (Collectively referred to as "**MCA Circulars**") and in continuation with earlier Securities Exchange Board of India ('SEBI') Circulars and Latest Circular No. SEBIHOICFD/CFD-PoD-2/P/CIR/2024/133 dated October 24, 2024. (Collectively referred to as "**SEBI Circulars**").

The AGM Notice will also be available on the website of the stock exchange at [www.bseindia.com](http://www.bseindia.com) and on the Company's RTA's website <https://evoting.purvashare.com> and on the Company's website [www.ladamaffordablehousing.com](http://www.ladamaffordablehousing.com). The Company will also provide physical copies of the AGM Notice and the Annual Report 31st March 2025 to the Shareholders upon request.

The Company is providing remote e-voting facility ('remote e-voting'), through the platform provided by Purva Sharegistry (India) Pvt. Ltd. ('Purva'), to all its members to cast their votes on all resolutions set out in the Notice of the AGM. Additionally, the Company is also providing the facility of voting through e-voting system during the AGM ('e-voting').

The details of the e-voting system and process of e-voting will be Specified in the Notice of the AGM. The members who are holding shares in physical form or who have not registered their email ID, can access the details of e-voting system and vote on the e-voting system as per the procedure which will be mentioned in the AGM Notice.

**Manner to register/update email addresses:**

Members who have not registered their e-mail address with the Company or their Depository Participant are requested to register their e-mail address in the following manner:

**For Physical Shareholders**

Members may register their email IDs/update their details with Company's RTA by submitting respective forms along with necessary ID proofs

1. Form ISR-1 for KYC Updation
2. Form ISR-2 for Bank Attestation Letter
3. Form SH-13 for Updation of Nomination

Members can download these forms from <https://www.purvashare.com/faq> and send duly filled forms and with necessary copies of ID proofs to Company's RTA at the following address:

**Purva Sharegistry (India) Pvt. Ltd.**

9, Shiv Shakti Industrial Estate, J. R. Boricha Marg, Near Lodha Excelus, Lower Parel (East), Mumbai – 400 011.

**For Electronic Shareholders**

The shareholders holding shares in electronic mode are also requested to register/update their email address, Permanent Account Number (PAN) and Bank Account details with the Depository Participant where their respective dematerialised accounts are maintained.

In case of any query members are may send an email to Company's RTA at [evoting@purvashare.com](mailto:evoting@purvashare.com) and [compliances@ladam.in](mailto:compliances@ladam.in)

This newspaper intimation will also be available on the website of BSE Limited at [www.bseindia.com](http://www.bseindia.com) and on Company website [www.ladamaffordablehousing.com](http://www.ladamaffordablehousing.com)

**For and on behalf of Ladam Affordable Housing Limited**

Sd/-

Sumesh Aggarwal

Director

DIN: 00325063

Place: Thane

Date: 20.08.2025

**ALLIED DIGITAL SERVICES LIMITED**  
Regd. Office: 808, 8th Floor, Plot No. 221/222, Mafatlal Centre,  
Vidhan Bhavan Marg, Nariman Point, Mumbai, 400021;  
CIN: L72200MH1995PLC085488; Website: [www.allieddigital.net](http://www.allieddigital.net)  
Phone: 022 6681 6400; Fax: (022) 2282 2030;  
Email: [investors@allieddigital.net](mailto:investors@allieddigital.net)

**NOTICE OF THE 31st ANNUAL GENERAL MEETING, REMOTE E-VOTING AND BOOK CLOSURE INTIMATION**

Notice is hereby given that the **Thirty First (31st) Annual General Meeting ("AGM") of Allied Digital Services Limited ("the Company")** will be held on **Wednesday, September 10, 2025 at 03:00 p.m. (IST)** at **Babubhai Chinnai Committee Room, 2nd Floor, Indian Merchant Chambers, IMC Marg, Churchgate, Mumbai- 400020** to transact the business, as set out in the Notice convening the meeting. In order to provide an additional opportunity to shareholders who are unable to attend the AGM physically and to ensure participation of such members, the Company will be providing an additional facility to attend the AGM through audio visual means. A limited number of members on a first come first serve basis, who have completed prior registration, will be allowed to attend the AGM through audio visual means and express their views or ask questions during the AGM. The Annual Report for F.Y. 2024-25 including the Notice of 31st AGM has been sent on Tuesday, August 19, 2025, through electronic mode only, to those Members whose e-mail addresses are registered with the Company, Registrar & Transfer Agent or Depositories. The physical copies of the Notice of the 31st AGM along with the Annual Report shall be sent to those Members who request for the same. Members holding shares in dematerialized mode, are requested to register their email addresses and mobile numbers with their relevant depositories through their depository participants. Members holding shares in physical mode are requested to furnish their email addresses and mobile numbers with the Company's Registrar and Share Transfer Agent i.e. MUFG India Private Limited [formerly 'Link Intime India Private Limited'] at [rt.helpdesk@in.mpmf.mufg.com](mailto:rt.helpdesk@in.mpmf.mufg.com). The Annual Report for F.Y. 2024-25 including the notice of the 31st Annual General Meeting for the year 2024-25 is available on the Company's website i.e. [www.allieddigital.net](http://www.allieddigital.net), on the website of BSE Limited i.e. [www.bseindia.com](http://www.bseindia.com) and National Stock Exchange of India Limited (NSDL) i.e. [www.nseindia.com](http://www.nseindia.com) and on the website of the National Security Depository Limited (NSDL) i.e. [www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com)

The Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Wednesday, September 03, 2025, to Tuesday, September 09, 2025 (both days inclusive) for the purpose of AGM and the Company has also fixed Friday, September 05, 2025 as the "Record Date" for the purpose of determining the members eligible to receive dividend for the Financial year 2024-25, if approved by Members. The Company is pleased to offer to its members the facility of 'remote e-voting' provided by NSDL to enable them to cast their votes on electronic voting system on the resolutions as set out in the said Notice from any place (remote e-voting). In addition, the facility for voting through electronic voting system shall also be made available during the AGM. Members attending the AGM who have not cast their votes by remote e-voting prior to AGM, shall be eligible to cast their votes through e-voting during the AGM, both i.e. physically present at the AGM venue as well as those attending the AGM through VC/OAVM. Members who have voted through remote e-voting prior to the AGM shall be eligible to attend the AGM, however, they shall not be eligible to vote at the Meeting. Members holding shares in physical form are requested to access the remote e-voting facility provided by the Company through NSDL e-voting system at <https://www.evoting.nsdl.com/>. The manner in which login ID and Password be obtained by persons who become Members of the Company after dispatch of the Notice of AGM and Annual Report and holding shares as on cut-off date has been provided in the Notice of the AGM.

- a) Detailed procedure for remote e-Voting before and during the AGM is provided in the Notes to the Notice of the AGM. The business as set out in the Notice of AGM may be transacted through hybrid mode viz. both Physical as well as through Video Conference (VC) / Other Audio Visual Means ('OAVM'). The Resolutions proposed will be deemed to have been passed on the date of the Annual General Meeting subject to receipt of the requisite number of votes in favour of the Resolutions,;
- b) date and time of commencement of remote e-voting through electronic means: Sunday, September 07, 2025 at 09:00 a.m. (IST);
- c) date and time of end of remote e-voting through electronic means: Tuesday, September 09, 2025 at 5:00 p.m. (IST);
- d) the cut-off date for determining the eligibility to vote by remote e-voting or e-voting at the time of the AGM is Wednesday, September 03, 2025;
- e) any person, who acquires shares of the Company and becomes member of the Company after dispatch of the Notice of AGM and holding shares with its of the cut-off date i.e. Wednesday, September 03, 2025, may obtain the login ID and password by sending a request at [www.evoting.nsdl.com](mailto:www.evoting.nsdl.com).
- f) Members may note that: (i) the remote e-voting module shall be disabled by (NSDL) at 5:00 p.m. (IST) on Tuesday, September 09, 2025 and once the vote on a resolution is cast by the member, the member shall not be allowed to change it subsequently; (ii) (iv) a person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail facility of remote e-voting as well as voting at the time of AGM; and

In case of any queries or issues regarding e-voting, members may refer the Frequently Asked Questions ('FAQs') available at [www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com), under download section or send an email to [www.evoting.nsdl.com](mailto:www.evoting.nsdl.com). In case, any members who requires assistance before or during the AGM may contact NSDL [www.evoting.nsdl.com](mailto:www.evoting.nsdl.com) / 022-4886 7000 and 022-2499 7000 or send a request to Ms. Pallavi Mhatre at [evoting@nsdl.com](mailto:evoting@nsdl.com). Members are requested to register/update their e-mail address with their DPs in case of shares held in electronic form and to the Company and/or its RTA in case of shares held in physical form for receiving all communications, including Annual Report, Notices, Circulars etc. by email from the Company in future.

For Allied Digital Services Limited

Sd/-  
Khyati Shah  
Company Secretary

**PIDILITE INDUSTRIES LIMITED**  
Regd. Office: Regent Chambers, 7<sup>th</sup> Floor, Jammalal Bajaj Marg,  
208, Nariman Point, Mumbai - 400 021.  
Tel: +91 22 2835 7000 • Email: [investor.relations@pidilite.co.in](mailto:investor.relations@pidilite.co.in)  
Website: [www.pidilite.com](http://www.pidilite.com) • CIN: L24100MH1969PLC014336

**NOTICE**

**100 Days Campaign- "Saksham Niveshak" - for KYC and other related updation and shareholder engagement to prevent transfer of Unpaid / Unclaimed dividends to Investor Education and Protection Fund ("IEPF")**

Notice is hereby given to the Shareholders of Pidilite Industries Limited ("Company") that pursuant to Investor Education and Protection Fund Authority ("IEPFA"), Ministry of Corporate Affairs ("MCA") letter dated 16<sup>th</sup> July, 2025, the Company has started a 100 days campaign "Saksham Niveshak" from 28<sup>th</sup> July, 2025 to 6<sup>th</sup> November, 2025. During this Campaign all the shareholders who have not claimed their Dividend or have not updated their KYC & nomination details or face any issues related to unclaimed dividends and shares may write to the Company's Registrar and Transfer Agent ("RTA") i.e. M/s MUFG Intime India Private Limited at their address: C 101, 247 Embassy, L B S Marg, Vikhroli, (West), Mumbai 400 083 or at e-mail Id: [csq-unit@in.mpmf.mufg.com](mailto:csq-unit@in.mpmf.mufg.com) Tel: +91 8108118484, website at <https://in.mpmf.mufg.com/> or to the company at e-mail Id: [investor.relations@pidilite.co.in](mailto:investor.relations@pidilite.co.in).

The shareholders may further note that this campaign has been started proactively and specifically to reach out to the shareholders to update their KYC, bank mandates, Nominee and contact information etc, and claim their unpaid/unclaimed Dividend in order to prevent their shares and dividend amount from being transferred to the Investor Education and Protection Fund Authority.

For Pidilite Industries Limited

Sd/-  
Manisha Shetty  
Company Secretary

**K.S. OILS LIMITED**  
CIN: L15141MP1985PLC003171  
Reg. Off: Khasra no 61.22/1, 28/1/2 A. B. Road, Silavati,  
Guna-473 001, Madhya Pradesh, India  
Tel: 0124-4173614 | E-mail: [compliance@ksols.in](mailto:compliance@ksols.in) | Website: [www.ksols.in](http://www.ksols.in)

**INFORMATION REGARDING**

**31<sup>st</sup> & 32<sup>nd</sup> ANNUAL GENERAL MEETING ("AGM") OF KS OILS LIMITED**  
This is to inform you that, the 31<sup>st</sup> & 32<sup>nd</sup> Annual General Meeting ("AGM") of KS Oils Limited ("the Company") will be held on Thursday, 11<sup>th</sup> September, 2025 at 11.00 a.m. & 04:00 p.m. IST, through video conferencing ('VC') other audio visual means ('OAVM') in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the rules made thereunder, read with latest General Circular No. 09/2024 dated 19<sup>th</sup> September, 2024, and other related circulars issued by the Ministry of Corporate Affairs ('MCA') previously and Circular No. SEBIHO/CFD/CFD-PoD-2/P/CIR/2024/133 dated 03<sup>rd</sup> October, 2024 issued by the Securities and Exchange Board of India (SEBI).

In accordance with the MCA Circulars and SEBI Circulars, the Notice of the 31<sup>st</sup> & 32<sup>nd</sup> AGM along with the Annual Report for the financial year 2016-17 & 2017-18, will be sent only through electronic mode to those members (whether holding shares in physical form or demat form), whose email addresses are registered with the Company/RTA or with the respective Depository Participants. Members may note that the Notice of the 31<sup>st</sup> & 32<sup>nd</sup> AGM and Annual Report for FY16-17 & 17-18 will also be available on the Company's website at [www.ksols.in](http://www.ksols.in); website of stock exchanges i.e. BSE Limited at [www.bseindia.com](http://www.bseindia.com) and National Stock Exchange of India Limited at [www.nseindia.com](http://www.nseindia.com), and CDSL (agency for providing remote e-voting facility/e-voting at the AGM) at [www.evotingindia.com](http://www.evotingindia.com).

The Company has facilitated the members to participate at the 31<sup>st</sup> & 32<sup>nd</sup> AGM through the VC/OAVM facility provided by Central Depository Services Limited ("CDSL"). The Company will provide e-Voting facility to all its members to cast their votes on the resolutions set forth in the Notice and also facility of voting through e-voting system during the AGM, through CDLS. The detailed procedure for casting votes through remote e-Voting/e-Voting at the AGM will be provided in the Notice of AGM. The attendance of the members attending the AGM through VC/OAVM will be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Act. The Company shall send a physical copy of the AGM Notice and Annual Report to those Members who request for the same at compliance@ksols.in mentioning their Folio No./DP ID and Client ID.

Members can obtain the Notice of AGM and Annual Report and/or can attend the AGM through VC/OAVM by sending an email to the Company's Registrar and Share Transfer Agent, Ankit Consultancy Private Limited at [investor@ankitonline.com](mailto:investor@ankitonline.com) or the Company's email id at [compliance@ksols.in](mailto:compliance@ksols.in) or CDLS at [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com). In order to receive the Notice of 31<sup>st</sup> & 32<sup>nd</sup> AGM and the Annual Report for FY 16-17 & 17-18, Members are requested to register/ update their email addresses by following below instructions:

- Members holding shares in physical mode may register/ update their email address in prescribed form ISR-1 with the Registrar and Transfer Agent ("RTA") of the Company, i.e., Ankit Consultancy Private Limited at [investor@ankitonline.com](mailto:investor@ankitonline.com). The Company has also sent letters for furnishing the details as required under SEBI Circular No. SEBIHO/MIRSD/MIRSD\_RTAMB/P/ CIR/2027 /655 dated November 3, 2027 and SEBIHO/MIRSD/MIRSD-PoD-I/P/CIR/2023/37 dated March 16, 2023. Norms for updation are also available at the website of the Company at [www.ksols.in](http://www.ksols.in).
- Members holding shares in Demat mode may register their email address/update Bank account mandate by contacting their respective Depository Participant (DP).

This advertisement is being issued for the information and benefit of all members of the Company in compliance with the MCA Circulars and SEBI Circulars.

For KS Oils Limited  
Jyoti Sharma  
Company Secretary & Compliance Officer  
ACS 55135

**LADAM STEELS LIMITED**  
Regd. Office: Ladam House, C-33, Opp. ITI, Wagle Industrial Estate,  
Thane (W) – 400 604.  
Tel No. 022 – 46629797 Email ID: [compliances@ladam.in](mailto:compliances@ladam.in)  
CIN NO.: U27100MH1983PLC030119

**INFORMATION REGARDING THE 41st ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING (VC)/ O THER AUDIO-VISUAL MEANS (OAVM) AND E-VOTING INFORMATION**

**NOTICE** is hereby given that the Forty-First Annual General Meeting ('AGM') of the Members of Ladam Steels Limited ('Company') will be held on **Thursday, September 18, 2025 at 01:00 P.M.** through video conferencing ('VC') other audio-visual Means ('OAVM'), to transact the businesses as set out in the Notice convening the AGM which will be circulated to the Members. The process of participation in the AGM will be provided in the Notice of the AGM.

This is in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder, and in continuation with earlier Ministry of Corporate Affairs ('MCA') General Circulars and Latest General Circular No. 09/2024 dated September 19, 2024. (Collectively referred to as "**MCA Circulars**").

The AGM Notice will also be available on RTA's website <https://evoting.purvashare.com>. The Company will also provide physical copies of the AGM Notice and the Annual Report 31st March 2025 to the Shareholders upon request.

The Company is providing remote e-voting facility ('remote e-voting'), through the platform provided by Purva Sharegistry (India) Pvt. Ltd. ('Purva'), to all its members to cast their votes on all resolutions set out in the Notice of the AGM. Additionally, the Company is also providing the facility of voting through e-voting system during the AGM ('e-voting').

The details of the e-voting system and process of e-voting will be Specified in the Notice of the AGM. The members who are holding shares in physical form or who have not registered their email ID, can access the details of e-voting system and vote on the e-voting system as per the procedure which will be mentioned in the AGM Notice.

**Manner to register/update email addresses:**

Members who have not registered their e-mail address with the Company or their Depository Participant are requested to register their e-mail address in the following manner:

**For Physical Shareholders**

Members may register their email IDs/update their details with Company's RTA by submitting respective forms along with necessary ID proofs

1. Form ISR-1 for KYC Updation
2. Form ISR-2 for Bank Attestation Letter
3. Form SH-13 for Updation of Nomination

Members can download these forms from <https://www.purvashare.com/faq> and send duly filled forms and with necessary copies of ID proofs to Company's RTA at the following address:

**Purva Sharegistry (India) Pvt. Ltd.**

9, Shiv Shakti Industrial Estate, J. R. Boricha Marg, Near Lodha Excelus, Lower Parel (East), Mumbai – 400 011.

**For Electronic Shareholders**

The shareholders holding shares in electronic mode are also requested to register/update their email address, Permanent Account Number (PAN) and Bank Account details with the Depository Participant where their respective dematerialised accounts are maintained.

In case of any query members are may send an email to Company's RTA at [evoting@purvashare.com](mailto:evoting@purvashare.com) and [compliances@ladam.in](mailto:compliances@ladam.in)

**For and on behalf Ladam Steels Limited**

Sd/-

Sumesh Aggarwal

Director

DIN: 00325063

Place: Thane

Date : 20.08.2025

GOVERNMENT OF TAMIL NADU  
**WATER RESOURCES DEPARTMENT**  
Vaippar Basin Circle, Virudhunagar – 626 001.  
**Online Notice Inviting Tender (Two Cover system)**  
**Tender Notice No.4/VBC/C.T-N/2025-2026/Dt.18.08.2025.**

On behalf of the Governor of Tamil Nadu Online tenders are invited by the Superintending Engineer, Vaippar Basin Circle, Water Resources Department, Virudhunagar from the Water Resources Department / Public Works Department registered eligible contractors through Web Portal [www.tntenders.gov.in](http://www.tntenders.gov.in).

Tender Date: 03.09.2025  
Total No. of Works: 6 Total Value of Works: Rs.6235.49 Lakhs  
For further details and Tender documents visit the website [www.tntenders.gov.in](http://www.tntenders.gov.in).  
Corrections/changes/corrigendum in the tender if any will be published in the above Government website only.  
Superintending Engineer, WRD.,  
Vaippar Basin Circle, Virudhunagar.

DIPR/4452/TENDER/2025

**NOTICE**

**M/s. Peejay Agro Foods Pvt Ltd** CIN: U15300KL2013PTC033879, registered office at New Building Ayyappankavu Road Karayur, Kottapadi P.O, Thrissur, Kerala, India, 680505, a leading food products manufacturing unit in Kerala was brought under CIRP by Hon'ble NCLT vide order dt.28.05.2025.

EOI is invited from interested parties for providing a Resolution plan for the Company as a whole and the last date for receipt of EOI is 05.09.2025

For detailed information kindly mail to [cirp.peejayagro@gmail.com](mailto:cirp.peejayagro@gmail.com)

**ramco**  
**RAMCO SYSTEMS LIMITED**  
CIN: L72300TN1997PLC037550  
Registered Office: 47, P S K Nagar, Rajapalayam - 626 108  
Corporate Office: 64, Sardar Patel Road, Taramani, Chennai - 600 113  
E-mail : [investorrelations@ramco.com](mailto:investorrelations@ramco.com) Website: [www.ramco.com](http://www.ramco.com)  
Phone: +91 44 2235 4510/6653 4000, Fax: +91 44 2235 2884

**SPECIAL WINDOW FOR RE-LODGE MENT OF TRANSFER REQUESTS OF PHYSICAL SHARES**

Pursuant to SEBI circular No.SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97 dated 2<sup>nd</sup> July 2025, shareholders are informed that, a special window is opened only for re-lodgement of transfer deeds, lodged prior to 1<sup>st</sup> April 2019, and which were rejected/returned/not attended to, due to deficiency in the documents /process/or otherwise.

This facility of re-lodgement will be available from 7<sup>th</sup> July 2025 to 6<sup>th</sup> January 2026. Shareholders are requested to re-lodge such cases with the RTA, latest by 6<sup>th</sup> January 2026 at the following address:

**Cameo Corporate Services Limited (Unit: Ramco Systems Limited)**  
'Subramanian Building', No.1, Club House Road, Chennai – 600002. Tamil Nadu, India  
Phone: +91 44 4002 0700  
Online Investor Portal : <https://wisdom.cameoindia.com>  
Website : [www.cameoindia.com](http://www.cameoindia.com)

The lodger must have a demat account and provide its Client Master List ('CML'), along with the transfer documents and share certificate, while lodging the documents for transfer with RTA.

For RAMCO SYSTEMS LIMITED  
Sd/-  
MITHUN V  
COMPANY SECRETARY

Place: Chennai

Date: August 19, 2025

**Notice to Expression of Interest (EOI)**

**NAME AND ADDRESS OF THE ENTITLED SEEKING PROPOSAL: BANGALORE AIRPORT HOTEL LIMITED**  
Administration Block,  
Kempegowda International Airport,  
Bengaluru - 560 300  
Web: [www.bengaluruairport.com](http://www.bengaluruairport.com)

S.No.	Tender Title	Short description of Scope of Work
1	Public area Interior and Finishing works of 775 keys Combo Hotel Vivanta & Ginger.	<ol style="list-style-type: none"><li>1. The scope of work includes Supply, Fabrication, Installation, and Handling over of complete interior finishing works for all public areas of the hotel project. This includes but is not limited to: <ul style="list-style-type: none"><li>• Main lobby, reception, lounges, and lift lobbies (Ground Floor)</li> <li>• Restaurants, bars, ballroom, pre-function areas, meeting rooms, restrooms etc.</li></ul></li> <li>2. The scope encompasses high-end civil finishes, flooring, wall and ceiling finishes, decorative elements, fixed furniture, Loose furniture and coordination with MEP services. All works are to be executed as per approved design intent, material specifications, mock-up approvals, and project timelines, maintaining the highest standards of quality and workmanship expected for premium hospitality development.</li></ol>

Pre Qualification Criteria & other Information: Available on BIAL website (Tenders ([bengaluruairport.com](http://bengaluruairport.com))). Reference No: **BAHL/CH/EOI/3473**

Submission Due Date & Time for all the above: 6<sup>th</sup> September 2025 at 20.00 Hours.

Note: Any further Addendums to this EOI shall be made available in BIAL website.

Applicants who are interested shall express their interest through E-Mail: [ramesh.hegde@bialairport.com](mailto:ramesh.hegde@bialairport.com) or register and login to BIAL E-tendering website (<https://www.bialtenders.com>) Event ID: 3473

Name and address of the entity seeking RFQ:

**Head – Procurement & Contracts**  
Bangalore International Airport Ltd.  
Alpha 3A, Kempegowda International Airport,  
Devanahalli, Bengaluru - 560 300  
Email for communication: [ramesh.hegde@bialairport.com](mailto:ramesh.hegde@bialairport.com)  
Phone No: 080 – 6678 2203  
[www.bengaluruairport.com](http://www.bengaluruairport.com)


**Sakthi Finance**  
Sakthi Finance Limited  
CIN: L65910TJ1955PLC00145  
Regd. Office: 62, Dr. Nanjappa Road, Coimbatore - 641 018  
Ph : (0422) 2231471 - 474, 4236200; Fax : (0422) 2231915  
E-mail : [investors@sakthifinance.com](mailto:investors@sakthifinance.com); Website: [www.sakthifinance.com](http://www.sakthifinance.com)

**Material Development – NCD Public Issue 11**

Further to our NCD Public Issue 11 advertisement released in "Business Standard" and "The Hindu Tamil Thani" on August 8, 2025, we now wish to inform that the Board of Directors have, at their meeting held on August 14, 2025, approved the following:

1. Unaudited Financial Results ("UFR") for the quarter ended June 30, 2025.
2. Appointment of Sri S Chandrasekhar, (DIN:00011





**BHARAT WIRE ROPE LIMITED**  
(CIN: L27200MH1986PLC040468)  
Regd. Office: Plot No. 4 MIDC, Chalisgaon, Industrial Area, Village-Khadki, Taluka-Chalisgaon, District-Jalgaon-424 101, Maharashtra, India. Tel.: +91-022-6862 4600; Fax: +91-022-6862 4666  
Corporate Office: 10th Floor, Times Tower, Kamla City, Senapati Bapat Marg, Lower Parel (West), Mumbai – 400 013, Maharashtra, India.  
Website: www.bharatwireropecs.com • E-mail: investors@bharatwireropecs.com

**NOTICE OF 39<sup>th</sup> ANNUAL GENERAL MEETING AND REMOTE E-VOTING INFORMATION AND CUT-OFF DATE**

In continuation of our newspaper notice published on 25th August, 2025, notice is hereby given that the 39th Annual General Meeting ("AGM") of the Members of the Company will be held on Thursday, 25th September, 2025 at 03:00 P.M. (IST) through video conferencing ("VC")/ Other audio visual means ("OAVM"), to transact the business as stated in the AGM Notices.  
In compliance with the said circulars, the Annual Report for the F.Y. 2024-2025, including AGM Notice, has been sent through electronic mode only to those members whose email ID's are registered with Company or its Registrar and Transfer Agent, KFin Technologies Limited ("KFinTech / RTA") or the Depositories as on Friday, 29th August, 2025. The Annual Report for 2024-2025, including the Notice of AGM is also available on the company's website www.bharatwireropecs.com, National Stock Exchange of India Limited's website www.nseindia.com, BSE Limited's website www.bseindia.com, and the remote e-voting website of RTA https://evoting.kfintech.com/ Members are requested to register their email ID's with KFin Tech if shares are held by them in physical form or with their respective DPs if shares are held by them in demat form. Members who have not registered their email IDs may send an email request to einward.ris@kfintech.com along with the following documents for obtaining Annual Report: AGM Notice with e-voting instructions and login credentials. (a) In case shares are held in physical mode, please provide folio no., name, scanned copy of PAN Card and any address proof; (b) In case shares are held in demat mode, please provide DPID-Client ID (8digit DPID +8 digit client ID or 16 digit beneficiary ID), name, client master or copy of consolidated account statement, self-attested, scanned copy of PAN card and any address proof.  
The Company has engaged the services of KFinTech for providing the remote e-voting platform and for participating in the AGM through VC/OAVM and voting threat. The detailed instructions for remote e-voting are given in the notice of the AGM. Members are requested to note the following:  
a) Remote e-voting shall commence on Sunday, 21st September, 2025 (09:00 hours) (IST) and end on Wednesday, 24th September, 2025 (17:00 hours) (IST) (both days inclusive). Remote e-voting shall not be allowed beyond Wednesday, 24th September, 2025 (17:00 hours) (IST). The facility for e-voting shall be made available at the AGM and members attending the same through VC/OAVM who have not cast their votes by remote-voting. Members who have already casted their votes through remote e-voting, they shall not be allowed to vote again at the AGM.  
b) The cut-off date for determining eligibility of members for voting on the business set out in the AGM notice is Friday, 19th September, 2025. A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting or e-voting at the AGM. Any person who becomes a Member of the Company after dispatch of the AGM Notice and is holding shares as on the cut-off date i.e. Friday, 19th September, 2025, may obtain login credentials by sending a request at [einward.ris@kfintech.com](mailto:einward.ris@kfintech.com) or following the procedure as mentioned in the AGM Notice.  
c) The Company has appointed Mr. Mihen Halani, Practicing Company Secretary (FCS 9626; CP 12015), Mumbai as the Scrutinizer to scrutinize the evolving process in fair and transparent manner. The result of the e-voting / voting at AGM shall be declared within two working days of conclusion of the AGM.  
d) In case of any queries pertaining to e-voting, please visit 'Help & FAQ's section' available at KFinTech's website <https://evoting.kfintech.com>. Alternatively, shareholders may contact Mr. Suresh Babu D., Deputy Manager – Corporate Registry, KFin Technologies Limited, Address: 301, The Centrium, 3rd Floor, 57, Lal Bahadur Shastri Road, Nav Pada, Kuria (West), Mumbai, Maharashtra, 400070, Phone No.040-671161517, Toll free No: + 1800 3454 001 Email: [suresh.d@kfintech.com](mailto:suresh.d@kfintech.com).  
The Register of Members and the Share Transfer Books of the Company shall remain closed from Friday, 19th September, 2025 to Thursday, 25th September, 2025 (both days inclusive).

By Order of the Board of Directors of

**Bharat Wire Ropes Limited**  
Sd/-  
**Govinda Soni**  
Company Secretary & Compliance Officer

Date: 03rd September, 2025  
Place: Mumbai

**PUBLIC NOTICE**

Jatin Khemani Prop.  
Stalwart Investment Advisors  
is surrendering his  
SEBI Investment Adviser  
Reg. No. INA100002156 &  
BASL Enlistment No. 1849.  
If anyone has any grievances,  
they can lodge the same at  
[scores.sebi.gov.in](https://scores.sebi.gov.in) within 30 days



**Indian Institute of Management Ranchi**  
Faculty Recruitment Drive  
IIM Ranchi invites applications from candidates with exceptional academic backgrounds for faculty positions in the following areas:  
• Information Systems & Business Analytics  
• Strategy & Entrepreneurship  
For further details regarding eligibility and application process please visit the website- <https://iimranchi.ac.in/>  
Last date to apply: September 23, 2025



**SOUTHERN PETROCHEMICAL INDUSTRIES CORPORATION LIMITED**  
(CIN:L11011TN1969PLC005778)  
Registered Office: SPIC HOUSE, 88 Mount Road, Guindy, Chennai 600 032. Phone: 044-22350245. E-mail: [spiccorp@spic.co.in](mailto:spiccorp@spic.co.in); [shares.dep@spic.co.in](mailto:shares.dep@spic.co.in) website: [www.spic.in](http://www.spic.in)

**NOTICE OF 54<sup>th</sup> ANNUAL GENERAL MEETING AND RELATED MATERS**

Notice is hereby given that the 54<sup>th</sup> Annual General Meeting (AGM) of the Shareholders of Southern Petrochemical Industries Corporation Limited (the Company) will be held on Tuesday, the 23<sup>rd</sup> September 2025 at 2:00 P.M (IST) through Video Conferencing (VC)/Other Audio Visual Means (OAVM) in accordance with the Circulars issued by Ministry of Corporate Affairs (MCA) vide General Circular Nos. 14/2020 & 17/2020 dated 8<sup>th</sup> April, 2020 and 13<sup>th</sup> April 2020 respectively, and 09/2024 dated 19<sup>th</sup> September 2024 and SEBI vide Circular Nos. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated 12<sup>th</sup> May 2020 and SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2024/133 dated 3<sup>rd</sup> October 2024/collectively referred to as "the Circulars") without the physical presence of the Members at a common venue, to transact the Ordinary and Special businesses as set out in the Notice of 54<sup>th</sup> AGM.

As informed vide Public Notice published on 21<sup>st</sup> August 2025, Notice of the 54<sup>th</sup> AGM along with the Annual Report 2024-25 ("Annual Report") are being sent only through electronic mode to those Members whose email addresses are registered with the Company/Depositories/Registrar and Share Transfer Agents (RTA). Members may also note that the Notice and the Annual Report will be available on the website of the Company at <https://www.spic.in/investors/financial-results/>, website of National Stock Exchange of India Limited (NSE) at <https://www.nseindia.com/>, and the website of CDSL at [www.evotingindia.com](http://www.evotingindia.com). The hard copy of full Annual Report of the Company shall be sent to the shareholders on request. The Company has dispatched the Notice of 54<sup>th</sup> AGM along with the Annual Report through E-mail on 1<sup>st</sup> September 2025.

- Book Closure and Record date:**
- Pursuant to Section 91 of the Companies Act, 2013 (the Act), the Register of Members and Share Transfer Books of the Company shall remain closed from Wednesday, the 17<sup>th</sup> September 2025 to Tuesday, the 23<sup>rd</sup> September 2025 (both days inclusive).
  - As per Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015,(LODR), the date for determining the eligibility of Members to vote by remote E-voting or E-voting during the AGM is Tuesday, the 16<sup>th</sup> September 2025 ("Record Date").

**Registration:**  
Members desirous of speaking at the meeting may register through the web portal of M/s Cameo Corporate Services Limited, Registrar and Share Transfer Agent (RTA) of the Company using the web-link: <https://investors.cameoindia.com>. The above facility for participant registration will be open from 9:00 AM on Tuesday, 16<sup>th</sup> September 2025 to 5:00 PM on Saturday, 20<sup>th</sup> September 2025. Members who do not wish to speak during the AGM but have queries may send their queries on or before Tuesday, 16<sup>th</sup> September 2025 by email to [shares.dep@spic.co.in](mailto:shares.dep@spic.co.in) mentioning their name, demat account number/ folio number and mobile number. These queries will be attended and responded by the Company suitably. It may please be noted that there will be no option for spot registration or through any other mode.

**E-Voting:**  
The Remote E-voting period shall commence on Friday, the 19<sup>th</sup> September 2025 at 9.00 A.M and will end on Monday, the 22<sup>nd</sup> September 2025 at 5.00 P.M. The remote E-voting shall be disabled after the said date and time and once the vote on a resolution is cast by a Member, he/she will not be allowed to change it subsequently.

Only those persons, whose names are recorded in the Register of Members or in the Register of beneficial owners maintained by the depositories as on the cut-off date, Tuesday, the 16<sup>th</sup> September 2025, shall be entitled to avail the facility of Remote E-voting or E-voting during the AGM. The Members who have cast their vote by Remote E-voting may attend the AGM but shall not be allowed to vote again during the AGM. Persons who have acquired shares and become Members of the Company after the dispatch of the Notice and hold shares as on the Cut-off date may contact the RTA to obtain the login details if they desire to participate through VC/OAVM and to avail Remote E-voting facility.

Members who did not avail the Remote E-voting facility will be provided an opportunity to vote electronically during the AGM. This facility will be made available only for those Members who are present at the AGM.

The Company has appointed M/s.B.Chandra & Associates, Practising Company Secretaries, Chennai as the Scrutinizer to scrutinize the Remote E-voting process and E-Voting during the 54th AGM in a fair and transparent manner. The Scrutinizer shall submit her Report to the Chairman not later than two working days from the conclusion of AGM and the Chairman or a person authorized by him in writing will declare the result forthwith. The results of voting would be declared as required under the Act and LODR will be informed to the NSE where the shares of the Company are listed and posted on the Company's website and CDSL website.

**Dividend & Payment of Dividend for the year 2024-25:**  
The dividend for FY 2024-25 (20%) as recommended by the Board of Directors, if approved by the Members at the AGM, will be paid, subject to deduction of applicable taxes to the shareholders holding shares in physical form on Tuesday, the 23<sup>rd</sup> September 2025 and to the shareholders holding shares in electronic form, as at the end of business hours on Tuesday, the 16<sup>th</sup> September 2025 within 30 days from the date of 54<sup>th</sup> AGM.

For receiving dividend electronically, shareholders may register/update their bank account details with the Depository Participant or with Cameo Corporate Services Ltd. (RTA) by submitting Form ISR-1 as the case may be on or before Thursday, the 18<sup>th</sup> September 2025. It may be noted that payment of dividend for the year 2024-25 will be subject to TDS. Resident Individuals can furnish Form 15G/15H if tax is not to be deducted. For detailed information please refer to the notice of the Meeting.

Any grievance connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL.) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futrex, Mafatlal Mill Compounds, N.M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to [helpdesk.evoting@cdsindia.com](mailto:helpdesk.evoting@cdsindia.com) or call on 022-23058542/43. The Members may also contact Mr. P. Muralidharan, Joint Manager, Cameo Corporate Services Ltd. Phone No-044 28460718 or bye-mail: [investor@cameoindia.com](mailto:investor@cameoindia.com) / [shares.dep@spic.co.in](mailto:shares.dep@spic.co.in)

(By Order of the Board)  
For SOUTHERN PETROCHEMICAL INDUSTRIES CORPORATION LTD  
Place: Chennai R.Swaminathan  
Date : 1<sup>st</sup> September, 2025 Company Secretary

• Shareholders are requested to promptly update their PAN, KYC viz. address, bank mandate and other relevant details with the Company / RTA / Depository Participants (as the case may be) for receiving communications and claiming dividends.

• In terms of SEBI Master Circular SEBI/HO/MIRSD/POD-1/P/CIR/2024/37 dated 7th May 2024, dividend shall be paid only through electronic mode with effect from 01.04.2024, with respect to shares held in physical mode for which PAN and complete KYC details are furnished.

• Shareholders may note that the Investor Education and Protection Authority (IEPPA), Ministry of Corporate Affairs vide its letter dated July 16, 2025 has initiated a 100-day campaign titled "Saksham Niveshak", starting from July 28, 2025 to November 6, 2025, encouraging the shareholders to claim the unpaid/unclaimed dividends and to update the KYC details with the Company / its RTA/ DP. Accordingly, shareholders who have not claimed their dividend amounts which is lying with the Company or have not updated / incomplete KYC records, are requested to contact the Company/ RTA/ DP for necessary update.

• In terms of SEBI Circular SEBI/HO/MIRSD/POD-2/P/CIR/2025/97 dated July 2, 2025, a Special Window for re-lodgement of transfer requests of physical shares is introduced whereby investors who had submitted transfer requests, if any, with the Company for physical shares of the Company prior to April 1, 2019 (the date from which transfer of securities in physical form was discontinued), and whose requests were rejected or returned, if any, due to deficiencies, are now provided an opportunity to re-lodge such transfer requests on or before January 6, 2026. Necessary information is available on the website of the Company at <https://www.spic.in/investors/get-in-touch/>

• The Company through its RTA had introduced an online platform namely "WISDOM" (an online investor services management portal - <https://wisdom.cameoindia.com/>). Members are requested to use the platform diligently for posting their queries which will enable the Company and RTA ensure that responses are given in a timely manner.



**HB ESTATE DEVELOPERS LIMITED**  
CIN: L99999HR1994PLC034146  
Registered Office : Plot No. 31, Echelon Institutional Area, Sector 32, Gurugram-122001, Haryana  
Ph. : + 91-124-4675500, Fax No. : + 91-124-4370985  
E-mail : [corporate@hbestate.com](mailto:corporate@hbestate.com), Website : [www.hbestate.com](http://www.hbestate.com)

**CORRIGENDUM TO THE NOTICE OF 31ST ANNUAL GENERAL MEETING**

This notice is a corrigendum to the notice of the 31st Annual General Meeting of the Company which was scheduled to be held on Saturday, September 6, 2025 at 11:00 A.M. through video conferencing ("VC")/ other Audio Visual Means ("OAVM") to transact the business as set out in the notice dated May 12, 2025.  
This Corrigendum is being given to the members of the Company to inform that the time of meeting i.e. 11:00 a.m. as mentioned in the notice be read as **12:00 noon**.  
All other contents of the notice of the meeting including day and date shall remain the same as before.

For HB Estate Developers Limited  
Sd/-  
NVK Rao  
Date : September 2, 2025  
Place : Gurugram  
Company Secretary and Compliance Officer




**RAMCO SYSTEMS LIMITED**  
CIN: L72300TN1997PLC037550  
Registered Office: 47, P S K Nagar, Rajapalayam - 626 108  
Corporate Office: 64, Sardar Patel Road, Taramani, Chennai - 600 113  
E-mail : [investorrelations@ramco.com](mailto:investorrelations@ramco.com) Website: [www.ramco.com](http://www.ramco.com)  
Phone: +91 44 2235 4510/6653 4000, Fax: +91 44 2235 2884

**SPECIAL WINDOW FOR RE-LODGE MENT OF TRANSFER REQUESTS OF PHYSICAL SHARES**

Pursuant to SEBI circular No.SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97 dated 2<sup>nd</sup> July 2025, shareholders are informed that, a special window is opened only for re-lodgement of transfer deeds, lodged prior to 1<sup>st</sup> April 2019, and which were rejected/returned/not attended to, due to deficiency in the documents /process/or otherwise.  
This facility of re-lodgement will be available from 7<sup>th</sup> July 2025 to 6<sup>th</sup> January 2026. Shareholders are requested to re-lodge such cases with the RTA, latest by 6<sup>th</sup> January 2026 at the following address:  
**Cameo Corporate Services Limited (Unit: Ramco Systems Limited)**  
'Subramanian Building', No.1, Club House Road, Chennai – 600002. Tamil Nadu, India  
Phone: +91 44 4002 0700  
Online Investor Portal : <https://wisdom.cameoindia.com>  
Website : [www.cameoindia.com](http://www.cameoindia.com)  
The lodger must have a demat account and provide its Client Master List (CML), along with the transfer documents and share certificate, while lodging the documents for transfer with RTA.

For RAMCO SYSTEMS LIMITED  
Sd/-  
MITHUN V  
Date: September 02, 2025  
COMPANY SECRETARY



**BLACK ROSE INDUSTRIES LIMITED**  
CIN: L17120MH1990PLC054828  
Regd. Office: 145/A, Mittal Tower, Nariman Point, Mumbai – 400 021  
Tel: +91 22 4333 7200 | Fax: +91 22 2287 3022  
E-mail: [investor@blackrosechemicals.com](mailto:investor@blackrosechemicals.com) | Website: [www.blackrosechemicals.com](http://www.blackrosechemicals.com)

**NOTICE REGARDING 35<sup>th</sup> ANNUAL GENERAL MEETING AND BOOK CLOSURE INFORMATION**

Notice is hereby given that the 35<sup>th</sup> Annual General Meeting ("AGM") of the members of the Company will be held through Video Conferencing ("VC")/Other Audio Visual Means ("OAVM") on **Monday, 29<sup>th</sup> September, 2025 at 02:00 p.m. IST**, in accordance with General Circulars No. 14/2020 dated 8<sup>th</sup> April, 2020 and subsequent circulars issued in this regard, the latest being Circular No. 09/2024 dated 19<sup>th</sup> September, 2024 issued by the Ministry of Corporate Affairs ("MCA") and Circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2024/133 dated 3<sup>rd</sup> October, 2024 issued by Securities and Exchange Board of India ("SEBI") and other applicable circulars (collectively referred to as "relevant circulars"), to transact the business set out in the Notice dated 14<sup>th</sup> August, 2025 calling the AGM. Members will be able to attend the AGM through VC/OAVM. Members participating through the VC/OAVM facility shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Companies Act, 2013.  
In compliance with the relevant circulars, electronic copies of the Notice of the AGM and Annual Report for the financial year ("FY") 2024-25 will be sent to all the members of the Company whose e-mail addresses are registered with the Company/Registrar & Share Transfer Agent ("RTA")/Depository Participant(s)/("DP"). Additionally, in accordance with Regulation 36(1)(b) of SEBI (Listing Obligations and Disclosure Requirements ) Regulations, 2015 ("Listing Regulation"), the Company will also be sending a letter to the shareholders, whose e-mail ID's are not registered with Company/RTA/DP, providing the weblink of the Company's website from where the Notice along with the Annual Report for FY 2024-25 can be accessed. The aforesaid documents will also be available on the website of the Company at [www.blackrosechemicals.com](http://www.blackrosechemicals.com), the stock exchange i.e. BSE Limited at [www.bseindia.com](http://www.bseindia.com), National Securities Depository Limited ("NSDL") at [www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com).

**Manner of registering/updating e-mail address(es) and Bank Account Details:**

a) Members holding shares in physical mode, who have not registered/updated their email address and bank details for receiving the dividends directly in their bank accounts through Electronic Clearing Service, are required to register/ update their details by submitting Form ISR-1 available on website of the Company at [www.blackrosechemicals.com](http://www.blackrosechemicals.com) duly filled and signed along with requisite supporting documents to our RTA viz, Satellite Corporate Services Private Limited, A/106-107, Dattani Plaza, East West Industrial Compound, Andheri Kurla Road, Near Safed Pool, Saki Naka, Mumbai – 400 072.  
b) Members holding shares in dematerialised mode are requested to register/update their e-mail address and update their bank account details with the DP with whom they maintain their demat account(s).

**Manner of casting vote(s) through e-Voting and joining of AGM through VC / OAVM:**

Members can cast their vote(s) on the business as set out in the Notice of AGM through electronic voting system ("e-Voting"). The manner of voting, including voting remotely ("remote e-Voting") by members holding shares in dematerialised mode, physical mode, and for members who have not registered their e-mail address has been provided in Notice of AGM. The details will also be available on the website of the Company at [www.blackrosechemicals.com](http://www.blackrosechemicals.com) and NSDL at [www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com). Members attending the AGM who have not cast vote(s) by remote e-Voting will be able to vote electronically at the AGM. The login credentials for casting vote(s) through e-voting and joining virtual meeting, you are requested to follow instructions given in the Notes to Notice of AGM. The same login credentials may also be used for attending the AGM through VC/OAVM.  
Pursuant to Section 91 of the Companies Act, 2013 read with Companies (Management and Administration) Rules, 2014, as amended and Regulation 42 of SEBI Listing Regulations, the **Register of Members and Share Transfer Books will remain closed from Tuesday, 23<sup>rd</sup> September, 2025 to Monday, 29<sup>th</sup> September, 2025 (both days inclusive)**, for the purpose of AGM and determining the entitlement of shareholders to the dividend.

The Board of Directors at its meeting held on 20<sup>th</sup> May, 2025 has recommended final dividend of Rs. 0.55 paise per equity share and Special Dividend of Rs. 0.10 paise of face value of Rs. 1/- each for FY 2024-25. If approved by members at the AGM, dividends will be paid electronically. Pursuant to SEBI circular effective 1<sup>st</sup> April, 2024, dividends to shareholders holding shares in physical form will be paid only through electronic mode. Such payments will be made only after shareholders furnish their PAN, contact details (postal address with PIN and mobile number), bank account details, and specimen signature corresponding to their physical folios with the Company/RTA.  
Pursuant to Income Tax Act, 1961 (as amended by the Finance Act, 2020), dividend income is taxable in the hands of shareholders, and the Company is required to deduct tax at source (TDS) at the applicable rates. The TDS rate would vary depending on the residential status of the shareholder and the documents submitted by them to the Company at its e-mail id [investor@blackrosechemicals.com](mailto:investor@blackrosechemicals.com) on or before the **Record Date i.e. Monday, 22<sup>nd</sup> September, 2025**.  
Members are requested to carefully read all the Notes set out in the Notice of AGM and in particular, instructions for joining the AGM, manner of casting vote(s) through remote e-Voting or e-Voting during the AGM.


**IMPORTANT NOTICE TO SHAREHOLDERS**  
(Investor Awareness and Regulatory Update)

• **Saksham Niveshak- 100 days Campaign**  
Members are hereby informed that the Investor Education and Protection Fund Authority (IEPPA), Ministry of Corporate Affairs, has launched a nation-wide awareness 100 – days campaign viz. "Saksham Niveshak" on 16<sup>th</sup> July, 2025. The objective of this campaign is to empower investors through education and awareness, and to promote proactive measures to safeguard their investments, including shares, dividends, and other entitlements. The Company is also participating in this campaign, therefore, requesting you to regularly verify and update your contact and bank details, claim any unpaid dividends, and take necessary steps to avoid the transfer of your dividend or shares to the IEPF.

• **SEBI Special Window for Physical Share Transfers**  
SEBI vide its circular dated 2<sup>nd</sup> July, 2025 opened a special window for re-lodgement of the transfer deeds, which were lodged prior to the deadline of 1<sup>st</sup> April, 2019 and rejected/returned/not attended due to deficiency in the documents/process or otherwise. The re-lodgment window shall remain open for a period of six months i.e. from 7<sup>th</sup> July, 2025 till 6<sup>th</sup> January, 2026. During this period, the securities that are re-lodged for transfer (including those requests that are pending with the Company/RTA as on the date) shall be issued only in demat mode. Due process shall be followed for such transfer-cum-demat requests.

For further information and assistance, shareholders may contact the Company at [investor@blackrosechemicals.com](mailto:investor@blackrosechemicals.com) or it's Registrar & Transfer Agent at [service@satellit corporate.com](mailto:service@satellit corporate.com)

For Black Rose Industries Limited  
Sd/-  
Ankit Kumar Jain  
Date: 2<sup>nd</sup> September, 2025  
Place: Mumbai  
Company Secretary and Compliance Officer



**Oswal Agro Mills Limited**  
CIN: L15319PB1979PLC012267  
Corporate Office : 7<sup>th</sup> Floor, Anshul Bhawan, 22, Kasturba Gandhi Marg, New Delhi-110001

**NOTICE OF 45<sup>th</sup> ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION**

Notice is hereby given that the 45th Annual General Meeting ("AGM") of the members of Oswal Agro Mills Limited ("the Company") will be held on Thursday, September 25, 2025 at 03:00 P.M. (IST) through Video Conferencing ("VC")/ Other Audio Visual Means ("OAVM") facility to transact the Businesses as set out in the Notice of 45th AGM in compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and the Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI (LODR) Regulations") read with the Ministry of Corporate Affairs ("MCA") Circular No. 14/2020 dated 8th April, 2020, Circular No. 17/2020 dated 13th April, 2020 and Circular No. 20/2020 dated 5th May, 2020 and Circular No. 02/2021 dated 13th January, 2021 and Circular No. 21/2021 dated 14th December, 2021 and 02/2022 dated 5th May 2022 and 10/2022 dated 28th December, 2022, Circular No. 09/2023 dated 25th September 2023, latest being Circular No. 09/2024 dated September 19, 2024. The venue of the meeting shall be deemed to be the registered office of the Company i.e. Near Jain Colony, Vijay Inder Nagar, Daba Road, Ludhiana-141003. Members participating through the VC/OAVM shall be reckoned for the purpose of quorum under section 103 of the Act. The facility of appointment of proxy by the Members will not be available since this AGM is being held through VC/OAVM.  
In accordance with the aforesaid said circulars, the Notice of 45th AGM dated August 29, 2025 and the Annual Report of the Company for the financial year 2024-25 ("Annual Report 2024-25") have been sent through email on, Tuesday, September 02, 2025, to those members whose email addresses are registered with the Company or the depositories/ depository participants. These documents are also available on the website of the Company at [www.oswalagromills.com](http://www.oswalagromills.com), the websites of Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at [www.bseindia.com](http://www.bseindia.com) and [www.nseindia.com](http://www.nseindia.com) respectively and the website of National Securities Depository Limited ("NSDL") at [www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com).  
The Company is providing to its members a facility to exercise their right to vote on resolutions proposed to be considered at the AGM through voting by electronic means ("E-voting") and the businesses set out in the notice of AGM may be transacted through E-voting. The Company has engaged NSDL to provide the facility of remote E-voting to the members and the facility of E-voting to the members participating in the AGM through VC/ OAVM. The members will be provided with a facility to attend the AGM through VC/OAVM through the NSDL e-voting system. Members may access the same at <http://www.evoting.nsdl.com/> under shareholder/ member login by using remote E-voting, attending the AGM through VC/OAVM and E-voting during AGM, for members holding shares in demat form or physical form and for members who have not registered their email address has been provided in the notice of AGM.  
We further inform that:

i) The remote E-voting shall commence on Monday, September 22, 2025 at 09:00 A.M. (IST).

ii) The remote E-voting shall end on Wednesday, September 24, 2025 at 05:00 P.M. (IST).

iii) The cut-off date, for determining the eligibility to vote through remote E-voting or through the E-voting system during the 45th AGM, is Thursday, September 18, 2025. A person whose name is recorded in the Register of Members or in Register of Beneficial Owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote E-voting, participating in the 45th AGM through VC/OAVM facility and e-voting during the 45th AGM.

iv) The remote e-voting module shall be disabled by NSDL after the aforesaid date and time for voting and once the vote on resolution is cast by the member shall not be allowed to change it subsequently.

v) Any person, who becomes member of the company after sending the Notice of the 45th AGM by email and holding shares as on the cut -off date i.e., Thursday, September 18, 2025, may obtain the login ID and password by following the instructions as mentioned in the notice of 45th AGM or sending a request to NSDL at [evoting@nsdl.co.in](mailto:evoting@nsdl.co.in). However, if he/she is already registered with NSDL for remote e-voting, then he/she can use his/her existing user id and password to cast their vote.

vi) the members participating in the 45th AGM and who had not cast their vote by remote e-voting, shall be entitled to cast their vote through e-Voting system during the 45th AGM.

vii) the members who have cast their vote by remote e-voting prior to the 44th AGM may participate in the 45th AGM through VC/OAVM facility but shall not be entitled to cast their vote again through the e-voting system during the 45th AGM.

viii) Pursuant to the provisions of Section 91 of the Act and Rules framed thereunder and SEBI Listing Regulations, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Friday, September 19, 2025 to Thursday, September 25, 2025 (both days inclusive) for the purpose of 45th AGM of the Company.

ix) Mr. Gautam Bhandari, Company Secretary in Practice, and Proprietor of M/s GB & Associates has been appointed as Scrutinizer by the Company to scrutinize the entire e-voting process in a fair and transparent manner.

x) The results of voting shall be declared within 48 hours from the conclusion of AGM and results so declared along with the consolidated Scrutinizer's Report shall be placed on the Company's website ([www.oswalagromills.com](http://www.oswalagromills.com)) and NSDL's website ([www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com))

xi) In case of any queries/ grievances connected with the remote E-voting and the E-voting in the AGM or if the members need any assistance before or during the AGM, the members may write to NSDL at email IDs: [evoting@nsdl.co.in](mailto:evoting@nsdl.co.in) or contact NSDL at the following toll-free no.: 022 - 4886 7000 or may write to Secretarial Department of the Company at email id: [cs@oswalagromills.com](mailto:cs@oswalagromills.com) or at the address and telephone numbers of the Corporate office of the Company given above.

Member of registering and updating email address by members :

i. Members holding shares in physical mode, who don't have registered/updated their email addresses with the Company, are requested to send the scanned copy of the following documents by email to the Company at [oswal@oswalagromills.com](mailto:oswal@oswalagromills.com) or to our registrar and share transfer agent (RTA) at [compliances@skylinierta.com](mailto:compliances@skylinierta.com) or [admin@skylinierta.com](mailto:admin@skylinierta.com):  
a) A signed request letter mentioning their name, folio no., share certificate number, complete address, email id and mobile number; and  
b) Scanned copy of Self-attested PAN card.

ii. Members holding shares in dematerialised mode, who have not registered/ updated their email id with Depository Participant(s), are requested to register/update their email id with their relevant Depository Participant(s).

Members are requested to carefully read all the Notes set out in the Notice of the 44th AGM including the instructions for attending the AGM, manner of casting vote through remote e-voting/e-voting during the AGM. Please write to the Secretarial Department of the Company at [cs@oswalagromills.com](mailto:cs@oswalagromills.com) in respect of queries regarding aforesaid.

FOR OSWAL AGRO MILLS LIMITED/  
Sd/-  
Payal Agarwal  
Date: September 02, 2025  
Place: New Delhi  
Company Secretary

# ஜெர்மனி நிறுவனத்தோடு ஒப்பந்தத்தில் ஸ்டாலின் நாடகம், தில்லுமுல்லு: எடப்பாடி பழனிசாமி அம்பலம்

மதுரை, செப் 3- ஸ்டாலின் ஜெர்மனி சென்று அங்கு 3200 கோடி ரூபாய் முதலீடு சர்த்ததாகவும் ஒப்பந்தம் போட்டதாகவும் சொல்கிறார். அவர் ஒப்பந்தம் போட்டு இரண்டு நிறுவனங்களில் ஏற்கனவே அண்ணா திருமக ஆட்சியின் மூலம் தொழில் நடந்துகொண்டு இருக்கிறது. அந்த தொழிற்சாலை விரிவுபடுத்த ஜெர்மனியில் போய் ஒப்பந்தம் போடுகிறார், என்னவொரு நாடகம் பாருங்கள் என்று முன்னாள் முதலமைச்சரும் அண்ணா திருமக. பொதுச் செயலாளருமான எடப்பாடி கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.

“மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் மேலூர் தொகுதியில் மக்களை சந்தித்து அண்ணா திருமக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தபடியாக மதுரை கிழக்குத் தொகுதியில் ஒத்தக்கடை பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எழுச்சியுரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

“அடுத்தாண்டு தேர்தலில் திருமக கூட்டணி பெரும்பான்மையோடு வெல்லும் என்று ஸ்டாலின் கனவு காண்கிறார். ஸ்டாலின் அவர்களே, நீங்கள் கூட்டணியை நம்புகிறீர்கள், நாங்கள் மக்களை நம்புகிறோம். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தீர்மானிப்பவர்கள் மக்கள்தான். அண்ணா திருமக ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் எண்ணிவிட்டார்கள். அண்ணா திருமக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று அண்ணா திருமக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மக்களுக்கு உங்கள் கட்சி மீது நம்பிக்கை இல்லை. ஏனெனில் ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மூலம் வீடுவீடாகக் கதவை தட்டி உறுப்பினர் சேர்க்கிறார்கள். எந்த கட்சியாவது மக்களைக் கெஞ்சி கூத்தாடி இப்படி கேட்குமா...? அந்த அளவுக்கு திருமக படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது. கட்சிக்காரர் செல்வாக்கையும் திருமக இழந்துவிட்டது. மக்கள் செல்வாக்கும் இழந்துவிட்டது. கட்சிக்கு தொண்டர்கள் தான் பலம், திருமகவில் தொண்டர் இருக்கிறார்கள் என்றால் ஏன் வீடுவீடாகப் போய் உறுப்பினர்களை சேர்க்கிறீர்கள்? மக்கள் விரும்பினால் கட்சியில் இணைவார்கள், அதுதான் இதுவரை தமிழ்நாடு நிலை. திருமகவில் தொண்டர் எண்ணிக்கை



குறைந்தவிட்டது அதனால் மக்களிடம் கையெழுத்து வாங்குகிறார்கள், கையெழுத்து போடவில்லை என்றால் திட்டத்தை நிறுத்திவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள். யாரும் பயப்படாதீர்கள், அண்ணா திருமக உங்களுக்கு துணை நிற்கும். உரிமைத் தொகையை ஸ்டாலின் வீட்டிலிருந்து கொடுப்பதுபோல சொல்லிக்கொண்டு இருக்கிறார். இங்கிருக்கும் அமைச்சரும் சொல்லிக்கொண்டிருக்கிறார். வருமானத்தைக் கொடுக்கவில்லை, பெருக்கிக்

**மக்கள் மீது சகமைய**

**ஏற்றம் திருமக அரசு**

கடன் வாங்கிக் கொடுக்கிறார்கள். அந்த கடனை நீங்கள்தான் கட்ட வேண்டும். அதுக்காக வரி மேல் வரி போடுவார்கள். வருமானத்தைப் பெருக்கி அதன்மூலம் திட்டங்களை செயல்படுத்தினால் நல்ல ஆட்சி எனலாம். மக்கள் பயணடைவார்கள். நீங்கள் கடன் வாங்கி மக்கள் மீது சகமைய ஏற்றுக்கிறீர்கள்.

தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல கொடுப்பதாகச் சொல்கிறார்கள். இவர்கள் எங்கு கொடுப்பார்கள், அண்ணா திருமக தொட்டது அழுத்தம் கொடுத்தால் வேறு வழியின்றி 28 மாதம் கழித்துதான் நடைமுறைப்படுத்தினார். இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு விதியைத் தாருக்திக் கொடுக்கிறார், மக்கள் கஷ்டத்தைப் பார்த்து ஒன்றும் கொடுக்கவில்லை. அடுத்தாண்டு தேர்தல் வருவதால், உங்கள் வாக்குகளைப் பெற ஸ்டாலின் அரசு நாடகத்தை அரங்கேற்றுகிறது.

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு அந்தர்ப்பலி அடித்துவிட்டனர்.

இந்த தொகுதி மந்திரி எப்படிப்பட்டவர் என்பது மக்களுக்குத் தெரியும். மேலூரில் பேசும்போது கீழிருந்து மந்திரியைப் பற்றி பேசுங்கள் என்று மக்கள் சொல்கிறார்கள். பத்திரப்பதிவுத் துறையில் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறார் என்று மக்கள் எனக்கு பாயின்ட் எடுத்துக்கொடுக்கிறார்கள். ஏற்கெனவே பிராந்தி கடை மூலம் 10 ரூபாய் அமைச்சர் என்று ஒருவர் பெயர் வாங்கியிருக்கிறார், யாரென்று உங்களுக்குத் தெரியும்.

ஸ்டாலின் வெளிநாடு போயிருக்கிறார். தொழில் முதலீட்டை ஈர்க்கப் போயிருக்கிறாராம். ஏற்கெனவே நாளுக்கு முறை போயிருக்கிறார், அங்கே போய் சைக்கிள் ஓட்டியதுதான் மிச்சம். நாளுக்கு முறை வெளிநாடு சென்று 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்திருக்கிறீர்கள். கொரோனா காலத்தில் கூட 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்தது அண்ணா திருமக அரசு.

ஸ்டாலின் ஜெர்மனி சென்று அங்கு 3200 கோடி ரூபாய் முதலீடு சர்த்ததாகவும் ஒப்பந்தம் போட்டதாகவும் சொல்கிறார்.

அவர் ஒப்பந்தம் போட்ட இரண்டு நிறுவனங்களில் ஏற்கெனவே அண்ணா திருமக ஆட்சியின் மூலம் தொழில் நடந்துகொண்டு இருக்கிறது. அந்த தொழிற்சாலை விரிவுபடுத்த ஜெர்மனியில் போய் ஒப்பந்தம் போடுகிறார்கள், என்னவொரு நாடகம் பாருங்கள்.

**வெள்ளை அறிக்கைய**

உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினீர்கள், அதற்கான வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள். முதலீடு எவ்வளவு, அளவு எவ்வளவு, அதன் நிலை என்ன? தொழில் துவங்கப்பட்டிருவிட்டதா? இதுவே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தொழில் முதலீடு மாநாடுகள் நடத்தி அதெல்லாம் இன்று நிறைவடைந்து, வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பொருளாதாரம் உயர்ந்துள்ளது. திருமக வேண்டுமென்றே ஏமாற்றுகிறார்கள்.

நீட் தேர்தல் ரத்து செய்வேன் என்று சொல்லி சேலத்தில் நடத்து இளைஞரணி மாநாட்டில் கையெழுத்து வாங்கினார்கள். அதெல்லாம் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போடுத

காற்றில் பறந்து விண்கலிவிட்டது. என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? நீட் தேர்வை ரத்து செய்வதற்கு ரகசியம் இருக்கிறது என்றார் உதயநிதி.

இதை நம்பி மாணவர்கள் 25 பேர் உயிரிழந்துள்ளனர், அதற்கு திருமகதான் ஏற்க வேண்டும். முடியும் என்றால் முடியும் என்று சொல்ல வேண்டும் முடியாது என்றாலும் சொல்லிவிட வேண்டும். சொல்வதற்கு தீர்ப்பு இருப்பதால் முடியாது என்றதான் நாங்கள் சொன்னோம், இருந்தபோதும் நடவடிக்கை மேற்கொண்டோம். அப்பறம் எஞ்சுக்கு கொடுத்தீர்கள்...? எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். மதுரை கிழக்கு தொகுதியில், ஆணையூரில் இருந்து மாட்டுத்தாவணி வரை 8 கி.மீ. தூரம் தார்க்கால, உம்மச்சித்தூர் வரை 7 கி.மீ. தூரம் பாதக்குழி பாலம் அமைக்கப்பட்டது. திருமக அரசு கிடப்பில் போட்ட திட்டங்கள் என்ன வென்றால், டைட்டல் பரர்க் திட்டம் அறிவித்தனர், கிடப்பில் போட்டு விட்டனர். அடுத்தாண்டு தேர்தலில் அண்ணா திருமக கூட்டணி வெட்பாளருக்கு இரட்டை இவை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களுக்கு கம்போம் தமிழகத்தை மீட்போம் தமிழகத்தை எடப்பாடி பேசினார்.

## ENROLLMENT NOTICE

I, After 10 days of the publication of this notice and within three months there after, I, R. THARUN CHANDER, S/O. R. Rathinavel, aged 27 years, residing at No. 98, Thiruvaniyur, Jayaram Nagar, Chennai, Tamilnadu- 600 041, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council Building, High Court Campus, Chennai -600 104. Those who have any valid objections may, notify the same to the Bar Council with in ten days.

R. THARUN CHANDER

## பெயர் மாற்றம்

மற்றும் Manogaran Meenackhi, அருங்குடி, என்னுடைய பிறந்த அன்று பெயர் Manikandam, தந்தை பெயர்: Manogaran, பிறந்த தேதி: 23.12.1987, பிறந்த மாவட்டம்: கட்டப்ப - ஆதிதிரா மரதில், எண்.11, மில்லத் நகர், தேவஜி என்பது குறித்து பங்குதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இந்த வசதி ஜூலை 6, 2025 முதல் ஜனவரி 6, 2026 வரை கிடைக்கும். பங்குதாரர்கள் இது சம்பந்தமாக ஜனவரி 6, 2026க்கு முன்பாக பின்வரும் முகவரியில் RTAவில் மீண்டும்த தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. : மேலியே கான்புரே சர்வீஸ் லிமிடெட் (யூனிட்: ராம்சே சில்ம்ஸ் லிமிடெட்) 'கப்பிரமணியன் பில்டிங்', எண். 1, கிளப் ஹவுஸ் எசலை, சென்னை - 600002, தமிழ்நாடு, இந்தியா தொலைபேசி: +91 44 4002 0700

அண்மையில் முன்னிடார் பேர்ஸ்: https://wisdom.cameoindia.com இணையதளம் : www.cameoindia.com

கோரிக்கை வைப்பவர் ஒரு மேட்ட கணக்கை வைத்திருக்க வேண்டும் மற்றும் RTAவில் பரிமாற்றத்திற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது, பரிமாற்ற ஆவணங்கள் மற்றும் பங்குச் சான்றிதழ்டன் அதன் வாடிக்கையாளர் முதன்மை பட்டியலை (CML) வழங்க வேண்டும்.

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்

ராம்கோ சில்ம்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்ப/- மிதுன் வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 02, 2025

நிறுவனச் செயலாளர்</